



திருச்சிற்றம்பலம்
வாழ்க அந்தணர் வானவரானினம்
வீழ்கதண்புனல்வேந்தனுமோங்குக
ஆழ்க தியதெல்லா மாணமுமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே.
திருச்சிற்றம்பலம்

இந் துசா தனம்

குரோதி ஸ்ரீ புரட்டாதி மீ
160 உ வெள்ளிக்கிழமை

ஈழ - சீன நட்புறவுக் கூட்டம்

ஈழ - சீன நட்புறவுச் சங்க வாதரவில் இரு நாடுகளுக்கு மிடையில் நட்பைப் பெருக்குவதற்காக ஒருபிரசாரக் கூட்டம் சில தினங்களுக்குமுன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதை அறிந்த, யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 11-10-64 ல் நடத்திய திருவாகசபைக் கூட்டத்தில் ஷெக்லூரி மண்டபத்தை கடவுட்கொள்கையில்லாத ஒரு சங்கத்தினது கொள்கைகளைப் பிரசாரஞ் செய்வதற்குக் கல்விவாதிகாரிகள் அனுமதி யளித்த மையைய ஆட்சேபித்த ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ப் பிள்ளைகள் சைவ சமயக் கொள்கைகளை அடைத்துச் சைவ சமயச் சூழ்நிலையில் ஆங்கில முந் தமிழும் கற்பதற்காக யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரால் 1889 ம் ஆண்டு தாபிக்கப்பட்டதாகும். அத்தகைய கல்லூரியில் நாத்திகக் கொள்கைகள் பரவுதற்கேதுவாகக் குறித்த ஈழ-சீன நட்புறவுச் சங்கத்திற்கு இடங் கொடுத்தமை வருந்தக்கூடிய செயலாகும்.

ஷெக்லூரி மண்டபத்தில் சீன-இந்திய எல்லைப் பிணக்குப் பற்றி விவாதம் நிகழ்ந்த பொழுது சீன தேசத்தைப் புகழ்ந்தும் பாரதநாட்டை இகழ்ந்தும் சிலரால் விரிவுரைகள் நடத்தப்பட்டனவாம். ஈழ நாட்டில் வசிக்கும் பெளத்தர்களாலுமென்ன இந்துக்களாலுமென்ன தங்கள் சமயங்களையும் கலாச்சாரத்தையும் பெற்றது பாரதநாட்டிலிருந்தல்லவா? பாரதநாடு ஒரு ஞானபூமி. அங்கு காலததுக்குக்காலம் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி உலகத்துக்கு ஞானச்செல்வத்தை வழங்கினார்கள்; வழங்கி வருகின்றார்கள். அதன் காரணமாக உலகத்திலுள்ள எல்லா நாட்டிலுமிருந்து ஞானவேட்கையுடைய மக்கள் இன்றும் பாரதநாட்டுக்கு யாத்திரை செய்து புண்ணிய தலங்களைத் தரிசனஞ்செய்கின்றார்கள். சமய தத்துவ ஞான நூல்களைக் கற்கின்றார்கள். அத்தகைய நாட்டை நம்நாட்டு மக்கள் வெறுக்கநேருமானால் அவர்களுக்கு உய்யும் நெறிகிடையாது.

எந்நன்றி கொண்டுக்கும் உய்வுண்டாம், உய்வுல்லீ

ஆசையை அடக்குவீர்! அமைதி பெறுவீர்!!

வி. வீரசிங்கம், (முன்னுள் மாண்புபாய் இந்துக்கல்லூரி அதிபர்)

மனிதன் ஆசைப்பெட்ட கம். ஆசையை நிறைவேற்றுவதே அவன் நோக்கம். ஆசைகள் இருவகை அவசியமானது; அவசியமற்றது. அவசியமான ஆசைக்காக, அவசியமற்றதை அடக்கல் மனித இயற்கை. உழைப்பிற்குத் தேவையான ஆசைகளை அடக்கல் அரிது. அவையும் சில வேளைகளில் குடும்பத்திற்காகவும், இனத்திற்காகவும், நாட்டிற்காகவும் அடக்கப்படுகின்றன. ஆசைகளிற் பல உடற்றொடர்பானவை. சில உளத்தொடர்பானவை. சில ஆன்மத் தொடர்பானவை அடக்கியானும் ஆற்றலும், புகழும் உளத் தொடர்பானவைகளில் வலியன. மோட்சம், முத்தி முதலியன ஆன்மீகத் தொடர்பான ஆசைகள் இவையிலும் இன்றியமையாத ஆசைக்காக, அவசியமற்ற ஆசைகளை அடக்கல் மனிதமுறை.

மேல் நாடுகளும் கீழ் நாடுகளும் ஆசைகளை நிறைவேற்றுவதே மேல்நாட்டு வாழ்க்கை செய்நன்றி கொன்றமகற்கு”

மாக்கலிய வாதிக்கள் சமயங்களை மக்களின் அபிமானக் கருவிகின்றவர்கள். சமயநாட்டானங்களை வெறுக்கின்றவர்கள். அத்தகையவர்களுக்கு சைவசமயத்தாபனங்கள் தங்கள் கொள்கைகளை மாணவர்களிடையே பரப்ப இடங்கொடுத்தால் எதிர்காலத்தில் எங்கள் சமயத்தின் நிலை என்னவாகும்? மாணவர்களின் கதி என்னாகும்?

இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன் உலகம்போற்றும் உத்தமன் - பாரத நாட்டுச் செல்வன் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா விருந்து திரும்பும்பொழுது கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இந்துமத சம்பந்தமான சிறந்த சொற்பொழிவுகளாற்றியமையை யாவரும் அறிவர்.

அவர் யாழ்ப்பாண நகரி லாற்றிய சொற்பொழிவுக்கு இடமாகவிருந்தது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியே. அதேயிடம் இன்று அப்புண்ணிய புருடன் போதித்த உபதேசங்களை அலட்சியம் செய்யவும், தோன்றிய பாரதநாட்டைத் தூற்றவும் உபயோகிக்கப்படுவது கலிகாலத்தின் கோலமே. வித்தியாசாலகளை அரசாங்கம் தேசிய மயமாக்கியதால் நேரும் தீமைகளை ஒவ்வொன்றாகக் கவனித்து வருகின்றோம். அவற்றுள் இதுவுமொன்றாகும். கல்வியாதிகாரிகள் இன்மேல் நாட்டில் நாத்திகக் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஏதுவாக வித்தியாசாலகளை உதவாமலிருப்பார்களாம்.

யின் நோக்கம், ஆசையை அடக்குவதே கீழ்நாட்டு வாழ்க்கையின் நோக்கம், மேற்கே எங்கே போகிறாய்? மேல்நாட்டுமக்கள் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் சமூக விதிகளுக்கு மாத்திரம் அமைந்து அவற்றை அநுபவிக்க உழைக்கின்றார்கள். ஒரு தேவையை அடைய ஓராயிரம் பொருட்களை உண்டாக்கி அநுபவித்து மேலும் மேலும் ஆசைகளைப் பெருக்குகின்றார்கள் மேலை நாடுகளில் ஆசைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகள் மெச்சத்தக்கதாக இருக்கின்றன. அங்கே வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கைத்திருப்தி தாழ்ந்தேயிருக்கிறது. அங்கே உடற் தொடர்பான ஆசைகளையுட உள்ளத் தொடர்பான ஆசைகளையும் நிறைவேற்ற நெறியற்ற வழிகள் கையாளப்படுகின்றன. உடல் நலம் நிறைந்திருந்தாலும் உள நோய்களும் நிறைந்தேயிருக்கின்றன இருதய நோய் மேலை நாட்டு இடையறாத அமைதியின்மையின் பெறுபேறே. மேலை நாட்டவர் ஆசை நெருப்பால் வாட்டப்படுகின்றனர். ஒவ்வொருவரும் அமைதியை நாடுகிறார்கள். ஆனால் அதைப் பெற முடியாமல் அல்லற்படுகிறார்கள், நம்நாட்டுக் குடிசைகளில் கிடைக்கும் நிம்மத அங்கே மாடிகளில் கிடைக்குமோ என்பது ஐயத்திற்குரியதே.

அடக்கம்
அடக்கம் கைவந்தால் அது நாளடைவில் ஒரு மனிதனின் பழக்கமாகவும் ஒரு சாதியின் வழக்கமாகவும் மாறிவிடுகிறது. ஆசையை அடக்க அமைதி உண்டாகும். சில வேளைகளில் ஒரு ஆசை அடங்க அதேவிதமான இன்னொரு ஆசையும் உண்டாகும். இயல்பாக உண்டாகும் ஆசைகள் அதிக தீங்குகளை உண்டாக்கா. அளவுகடந்த ஆசைகளை அதிக தீமைகளை உண்டாக்கும். எனினும் இரு ஆசைகளும் அடக்கப்பட வேண்டியனவே.

ஆராய்ச்சி நூல் அவசியம்
ஆசைகளை அடக்குவதால் அதிக நன்மைபுண்டு என்று அறிந்தும், அதைச் சாதனையில் கொண்டுவருபவர் ஒரு சிலரே. 'ஆசையை அடக்குவது எப்படி' என்று ஒரு ஆராய்ச்சி நூல் எழுதினால் அதனால் பலர் பயனடைவர்.

இந்தியப் பண்பாடும் அடக்கமும்
உலகத்திலே எத்தனையோ இனங்களும் பண்பாடுகளும் தோன்றி அழிந்தன. ஆனால் சீன - இந்தியப் பண்பாடுகள் மட்டும் இன்றுவரை அழியவேயில்லை. ஏனைய பண்பாடுகளால் தகர்க்கப்படவில்லை. காரணம் அப்பண்பாடுகளில் அடக்கம் கண்டிருப்பதே. இந்தியப் பண்பாடுகளில் அடக்கத்தை அடிப்பட

தேவார உபந்நியாசத்தோர்தல்

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரால் வழமை யாக நடத்தப்படுகின்ற தேவார உபந்நியாசத் தேர்தல் இவ்வாண்டு 31-10-64 சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பித்து நடத்தப்படும்.

சிவமயம்

திருமண அழைப்பு

எல்லாம் வல்ல இறைவன் துணை பேரன்புடையே!

வணக்கம். நிகழும் குரோதி ஸ்ரீ ஐப்பசித் திங்கள் 7-ம் நாள் (23-10-64) வெள்ளிக்கிழமை இரவு 1-30 மணிக்கு மேல் 2-30 மணிக்குள் வரும் சிங்க லக்கினமாகிய சபமுகூர்த்தத்தில்

என் செல்வமகள் திருநிறை செல்வன் இரகுநாதமுதலியார் M. Sc. அவர்களுக்கும்	ஐயனார் கோவிஷ்ட யார்திரு. கணபதிப்பிள்ளை திருமகன திருநிறை செல்வி சாந்தாதேவிக்கும்
--	---

நடைபெறும் திருமண விழாவிற்குத் தங்கள் தங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து மணமக்களை ஆசீர்வதிக்கும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

தேனீர் விருந்து மணமகனில்லத்தில் சனிக்கிழமை (24-10-64) பி. ப. 3-30 மணிக்கு நடைபெறும்.

17, பிறவுண் வீதி, தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் நிராவியடி, திருமதி. வ. செல்லம்மா.

அரசாங்க தலைமைக் காரியாலயத்தில் சரசுவதி பூசை

புது முறையாக இலங்கை அரசாங்கக் காரியாலயத்தில் சரசுவதி பூசை சிறப்பாக நிரந்தரக் காரியதரிசி திரு. கு. பாலசிங்கம் அவர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. தமிழ் உத்தியாகத்தர்களும சிங்கள உத்தியாகத்தர்களும சரசுவதிதேவி வழிபாட்டில் ஓற்றுமையுடன் பக்தியுடனும் பங்குபற்றினார்கள். சரசுவதி படம் குமபம் முதலியன வைத்துப் பூசை முறை பாகநிகழ்ந்தது. ஆத்மஜ்ய த 'ரிவியஸ்' டைஜற ஆகிய இரூபத்திரிகைகளானதும் பத்திரா திபரும முன்னுள் புகையிர தப்பகுதி உயாதர அதிபராக் கடமையாற்றியவருமான பெரியார் இராமச்சந்திரன் அவர்கள் தேவவழிபாட்டின் பெருமைப்பெற்ற ஒரு வீர வுரை நிகழ்த்தினார்கள்.

தொல்புரத்தல்

தொல்புரம் மத்திய சன சமூக நிலைய வாசிக்சாலைமண்படையாகக்கொண்டு எழுந்தனவே. அடக்கம் காட்டும் அமைதி எனவே நாம் உண்ணாவிரதமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் ஆசையை அடக்குவோம். இறைவனிடம் எங்களை ஒப்படைப்போம்; அமைதி அடைவோம்.

ஆசைப்படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விட விட ஆளந்த மாமே.

இம் மாதம் 17-ம், 18-ம் திகதகளில் கொழும்பு விலே கானந்தசபையாரால் தமிழி லசவீழா விவேகானந்தசபை மண்டபத்தில் நடைபெறும். ஈழத்திலே சைவத்தையும் தமிழ் மொழியையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஷெக்லூரி நடைபெறுகின்றது. சிறந்த கலை வற்பணர்சன் வீழாவில் பங்குபற்றிக்கொள ளுகிறார்கள்.

டபத்தில் சரசுவதி பூசை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிலைக்காரியதரிசி திரு. சி. வரதராசா தலைமை யில் பஜனை, கூட்டுப்பார்த்தனை நடாத்தப்பட்டது. அனைக மாணவ மாணவிகள்க்பரிசீயார்கள் பூசையில் பங்குபற்றிப் பூசையைச் சிறப்பித்தனர். முடிவில அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் கூட்டம் இனிதுமுடிவுற்றது.

புன்னூலைக் கட்டுவன்

புன்னூலைக்கட்டுவன் மெத டிலுற ஆங்கல கலாசாலையில் சரசுவதிபூசை முடிந்ததன்பு தலைமையாசிரியர் திரு. க. க. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வயவை மாண்பி ராய்ப்பிள்ளையார் கோயிற் பூசகர் பிரம்மபூர் சி. பாஸ்கரசர்மா அவர்கள் 'வீஜயதச மியின் மாண்பு' என இடம் பொருள்பற்றி ஒருவிரிவுரை நிகழ்த்தினார்கள். பின்புமாணவர்கள் தேவீதோததிரங்களை ஒதினார்கள். அவர்கள் நடனம் புரந்து இன்னிசை விருந்து மளித்தனர்.

நான் ஏன் தாவர உணவையே

[1-ம் பக்கத் தொடர்ச்சி]
யாசப்படுகிறது. போன ஒரு வாரத்திற்குள் வீடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்துப்பேரை நான் சந்திக்க வேண்டியதாயிற்று. ஒருவருக்கு நாற்பத் தொட்டு நாற்பத்தொன்பது வயது இருக்கும். அடுத்தவர் ஐம்பதாவது ஆண்டை அப்பொழுதுதான் தாண்டியிருந்தார்! இருவரும் செயலற்று, கிழவர்களாகவே தோற்றமளித்தார்கள். இந்த இளம் வயதில் அவர்கள் வயோதிகர்கள்! மதுபானமும் புகையிலையும் செய்த சதி என்று நினைக்கிறீர்களோ? மாமிச உணவுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை மறந்துபோகக்கூடாது.

உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்கும் போஷணை தேவை. களிவுப் பொருட்களைத் தள்ளிவிட வேண்டும்; பிராண வாயுவை உட்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சிகளுக்குத் தடை ஏற்பட்டால், செல்கள் சுரீணித்துப்போகின்றன. அவைகளைக் கொண்ட அவயவங்களுக்கும் இதேகதிதான்.

ஒரு செல் பழமை அல்லது முதுமை யடைவதற்குக் காரணமாயிருப்பவை போஷணையும், கழிவு நீக்குதலுமே என்று டாக்டர் அலெக்ஸ் காரல் (-இவர் 1912-ம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றவர்)-எடுத்துக் காட்டியிருக்கிறார். ஒரு சின்னக் கோழிக்குஞ்சின் இருதயத்தை எடுத்து அதைப் தொடர்ச்சி 4ம் பக்கம்

வரலாறுகாணு முன்

1-ம் பக்கத் தொடர்ச்சி

வில் வாணிகம் நடத்தினர். ஹிப்பாலஸ் என்னும் கிரேக்கர் மரக்கலங்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கு ஏற்ற பருவக்காற்றைப்பற்றி அறிந்தார். எகிப்தை வென்றிகொண்ட உரோமர் தமிழகத்தோடு பெருமளவில் வாணிகம் புரிந்தனர்; மது, பித்தளை, ஈயம், கண்ணாடி முதலிய பண்டங்களை முசுநிலக்கறை முதலிய தென்னிந்திய துறை முகங்களுக்குக் கொண்டு வந்து விற்பனார். மிளகு தந்தம், முத்து, சல்லாத்தணி, (மசுலின்) இரத்தினக்கற்கள், வரசனைச் சரக்குகள் என்பனவற்றை வாங்கிச்சென்றார்கள் கிரேக்கர் ஆடி மாதத்திற் புறப்பட்டு முசுநிலப் பட்டினத்தை நாற்பது நாளில் அடைந்தார்கள்; மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கியபின் அவர்கள் மார்கழி அல்லது தைமாதத்திற் புறப்பட்டார்கள். இந்தியக்கரைகளிற் கடற் கொள்ளைக்கூட்டங்கள் நடமாடினமையால் அவர்கள் தமது மரக்கலங்களில் வில்விரர்களைக் கொண்டு வந்தார்கள். பாண்டிய அரசன் ஆகஸ்டசீரிடம் இருமுறை தூதர்களை அனுப்பினான். பாண்டியரும் மற்றைய அரசரும் உரோமைப் போர் வீரரைத் தமது படையிலே சேர்த்திருந்தனர் மதுரைக் கோட்டைக் கோபுர வாயிற் கதவுகளை உரோமைப் போர் வீரர் காவல் புரிந்தனர்.

உரோம நாணயங்கள்

யவன நாட்டுப்பேழைகளும், அன்ன விளக்கு, பாவை விளக்கு அணிகலச் செய்யு

கோட்டு விற்பனவு விளம்பரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் உரும்பிராய் வடக்கு நாகவிங்கம் இராசையா. —வழக்காளி எதிராக இல. MB 4845.

பத்தமேனி ஆறமுசம் ஐயாத்துரை —எதிராளி. யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டில் MB. 4845-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடத்த கோட்டுக்கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் மூன்று தண்டுக் காணிகள் என்னால் 1964-ல் கார்த்திகைமாதம் 18-ப திகதி சனி கிழமை முற்பகல் பத்து மணி தொடக்கம் அந்தந்தக்காணிக்குள் நின்ற பிரசித்த ஏலத்தில் விற்கப்படும்.

திர்வைத்தொகை:- முதல்வட்டி ரூபா 3630-ம், ரூபா 2000-க்கு 25-5-62 தொடக்கம் 18-2-63 வரை 12 விதமான வட்டியும் அதன்மேல் முழுத்தொகைக்கும் இறுக்கும் வரை 5 விதமான வட்டியும் கோட்டுச் செலவு ரூபா 263/85 சதம். இதில் ரூபா 500/- கொடுப்பட்டுள்ளது.

காணிகளின் விபரம்: 1. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப்பகுதி அச்சுவேலிசு கோவிற்பற்று பத்தமேனி யிறை "ஆல்கொட்டையடி அல்லது செகவிரன்மோ அல்லது கம்மாடையடி" குளி எட்டு (குளி 8) கல்வீடும் செய்யிர்களும், எல்லை கிழக்கும் வடக்கும் பத்மநாதன் பெண் கமலாம்பிகைக்குரியவாதனம். மேற்கு வேலு ஆறமுசத்திற்கும் பங்காளர்கடகுழியவாதனம், தெற்கு ரேட்டு. இதடக்கலும். இதன் பதவு K 164/187.

2. ஷேயிறை "வண்ணச் சீமா" பர. நீ. இல. நாலு (பர. நீ இல. 4) செய்யிர வாய்பயிர்களும். எல்லை கிழக்கு காலஞ்சென்ற கணபதியார் சின்னப்புவிள் உரித்தாளர்கட்டும் பங்காளர்கடகுழியவாதனம், வடக்கு காளிப்பிள்ளை முருகேசுவீரற்கும் பங்காளர்கடகுழிய வாதனம், மேற்கு சுப்பிரமணியம் பெண் இரத்தினம்மாவிற்குரியவாதனம், தெற்கு காலஞ்சென்ற சரவணமுத்து தாமோதரம்பிள்ளையின் உரிமைக்காரர்கட்டும் பங்காளர்கடகுழிய வாதனம், இதற் சொரியலாய் 7/16 பாகமும் கிழக்கெல்லைக்காணியிலிருக்கும் கிணற்றில் தண்ணீர்ப்பாகமும் வழிவாய்க்கார் பாவிப்புரித்தும். இதன் பதவு K 184/54.

3. ஷேயிறை ஆல்கொட்டையடி பர. நீ. இல. பன்னிரண்டரை (பர. நீ. இல. 123) கிணறும் செய்யிர வாய்பயிர்களும். எல்லை கிழக்கு எதிராளிக்கும் பங்காளர்கடகுழியவாதனம், வடக்கு ஒழுங்கை, மேற்கு காலஞ்சென்ற சரவணமுத்து தாமோதரம்பிள்ளையின் உரிமைக்காரர்கடகுழிய வாதனம், தெற்கு ரேட்டு இதற் சொரியலாய் 1/3 பாகம். இதன் பதவு K 184/251.

அ. ஜெகநாதன், கோயிலுனர் & விலைத்திப்பாளர். 16 A அம்மன் ரேட்டு கந்தம்மடம் யாழ்ப்பாணம். M. 190 16-10-64.

என்பனவும் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. யவனர் செய்த மதிற் பொறிகள் கோட்டை மதில்களில் வைக்கப்பட்டிருந்தன. "காவிரிப்பூம் பட்டினத்தில் யவனசேரி ஒன்றிருந்தது உரோமைநாடு ஒரு ஆண்டில் 936979 தங்கநாணயம் பெறு மதியுள்ள பண்டங்களை இந்தியநாட்டினின்று வாங்கியது இப்பண்டங்கள் உரோமை நாட்டில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. தென்னிந்தியாவின் பல இடங்களில் மிகப்பல உரோமை நாணயங்கள் நிலத்தின் கீழிருந்து கிடைக்கப்பட்டன. தென்னை (தொடரும்)

அணிந்துரை அரங்கம்

அக்கினி காரியம்
இயற்றினோர்: சிவாகம வித்தியாபூஷணம், பிரமமூர். குபூணாததேசுவரக் குருக்கள் அவர்கள், திரி கோணமலை.

வெளியிட்டோர்: பிரமண சமூக சேவாசங்கம் மட்டக்களப்பு. விலை: ரூபா. 2-50 தபாற்செலவு வேறு.

இவ்வுலகில் மக்களாய்ப்பிறந்தோர் அறிவினால் மாண்புடையர். வேதாகமாதிரி சாதிரங்கள் வழங்கும் நாட்டில் பிறக்கும் பாக்கியம் கிடைத்த மனிதர் சிரேட்டமுடையர் இப்பிறவி பயன்றாச் சில கர்மாக்கள் விதிக்கப்பட்டன. கர்மாக்களை விதிவழியாற்றினால் ஞானம் உண்டாகும். ஞானமே வீடு பேறு அளிப்பது. வீடு அளிப்பவர் சிவ பெருமானேயாவார். சிவநாமத் தீவனைகளைத் தீர்க்கும் பெருமருந்து அச்சிவபரம்பொருள் சிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி, சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு வடிவியினர். இவைகளில் நெருப்பும் ஒன்று. தீவண்ணராயும் தீயாயும், அவ்விறைவரை வேத ஆகமாதிரி முதலூல்கள் கூறும். அக்கினி இன்றி எக்கருமமும் செய்ய முடியாது யாகாதி கருமங்களை அக்கினியின் அமைப்பில் முன்பு செய்தனர். அக்கினி ஏழு நாக்குடன் ஏழுபத முடையது என்பர். அக்கினி காரியம், ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இருவகை வழிபாட்டினும் அவசியம் செய்யற்பாலது.

நாற்பது சம்ஸ்காரங்கள் மக்கள் பிறந்த நாள் முதற் செய்தற்கு விதிக்கப்பட்டன, அக்கினியின் மேற்கிலுள்ள ஹிரண்மிய என்ற நாவில் விவாக ஓமத்தையும், சாதக கர்ம ஓமத்தை நடுவிலுள்ள கனகா என்ற நாவிலும், செளன உபசயநமாகிய கர்மாக்களுக்குரிய ஓமத்தை வடக்கிலிருக்கிற ரக்தா என்ற நாவிலும் பிதிர கர்மங்களைத் தெற்கிலிருக்கிற கிருஷ்ண என்ற நாவிலும், சாந்தி ஓமங்களைத் தென்கிழக்கிலிருக்கிற அதிரக்தா என்ற நாவிலும், நாமகரணத்திற்குரிய ஓமத்தை வடக்கிலிருக்கிற பகுருபா என்ற நாவிலும், புச்சவனத்திற்குரிய ஓமத்தைக் கிழக்கிலிருக்கிற சுபிரபா என்ற நாவிலும், செய்ய வேண்டும் என்றும் விளக்கமாக அக்கினி காரியம் 97-ம் பக்கத்தில் காணப்படுகின்றது. காரண கமக்கருத்துக்களை நாம் அறிந்து செய்வது சாலப் பொருத்தமே. இன்னும் அக்கினியின் நாவில் தனித்தனியே ஓமம் செய்தால் வரும் பலம் கூறப்படுகின்றது, ஹிரண்மியா கனகா என்ற நாக் களில் ஓமம் செய்தால் சாந்தி உண்டாகும். ரக்தா என்ற நாவில் ஓமம் செய்தால் வசியம் உண்டாகும். கிருஷ்ண என்ற நாவில் ஓமம் செய்தால் மாரணமாம், சுப்ரா என்ற நாவில் ஓமம் செய்தால் மோட்சம் உண்டாகும். பகுருபா என்ற நாவில் ஓமம் செய்தால் உண்டாகும். இவ்வாறு வடக்கிலிருந்து வரும் ஓமம் செய்தால் உண்டாகும்.

இவ்வாரம் 18-10-64 - 24-10-64 உங்கள் பல்ன்?
[பூ இராதாகிருஷ்ணன் கணிப்பது]

மேலாசி அச்சுவினி, பரணிகார்த்திகை முதற்கால்.

பண வரவு, பழைய முதலீடுகளால் பயன், புதுச் செயல்களில் கவனம், நண்பர்களிடம் கவனம் இடபாசி கார்த்திகை 2, 3, 4-ம் கால்கள் ரோகினி, மிருகசீரிடம், 1, 2-ம் பாதம்.

அதிக செலவு, விவசாயவிருத்தி, பகைவர்க்குத் தோல்வி, நிம்மதிக்குறவு.

விதுவாசி மிருகசீரிடம், 2, 3, 4, ருவாதிரை, புனர்பூசம் 1ம், 2ம் பாதம்.

உறவினர் நண்பர்களிடம் தவறான விளக்கங்களும், கலசமும், சுகம்குறையும், நிம்மதி நீங்கும், அடுத்த வாரம் குறைகங்க திரும்.

கடகராசி புனர்பூசம் 4ம் பாதம், பூசம் ஆயீவியம்.

சுகக்குறைவு, கோபம் உண்டு, உறவினர் பகை, வார முதன் நாளில் எச்சரிக்கை, தொழிலில் மாற்றம்.

சிங்கராசி மகம், பூரம். உத்தம் 1-ம் பாதம்.

குடும்பத்தில் குழப்பம், சுகம்குறையும், பொருள் வரவு, ஆபத்தில் நண்பர்கள் உதவி திங்கள் செல்வாய் எச்சரிக்கை,

கன்னிராசி உத்தரம் 2, 3 4ம் பாதம் அத்தம் சித்திரை 1, 2ம் பாதம்.

பகைவர்க்குத்தோல்வி, தொழில் வளர்ச்சி, நிலங்களால் நன்மை, புதன் விபாழன் எச்சரிக்கை.

துலாம், சித்திரை 3, 4ம் பாதம் சுவாதி விசாகம் 1, 2, 3ம் பாதம்.

சுகக்குறைவு, நிம்மதிக்குறவு, தந்தைமேலி உறவினரால் தொந்தரவு, நண்பரால் உதவி, வார இரு நாட்கள் எச்சரிக்கை,

விருட்சிகராசி விசாகம் 4ம் பாதம் அநுஷம், கேட்டை.

தாயின் சுகம்குறையும், வாகனங்களால் துன்பம், நிம்மதி நீங்கும், புறங்கூறுபவர்களிடம் கவனம். செலவு அதிகம்

தனுராசி மூலம், பூரடம் உத்தரடம் 1ம் பாதம்.

விவசாய விருத்தி, தொழிலில் தொல்லை, ஊதியம் உண்டு, குடும்பத்தில் கலகம்.

மகராசி உத்தரடம் 2, 3 4ம் பாதம் திருவோணம் அவிட்டம் 1, 2ம், பாதம்

பண வரவு, பகைவர்க்குத் தோல்வி, தொழில் வளர்ச்சி, குடும்பத்தில் குழப்பம்.

டாகும். ஓமம் செய்யும் திரவியங்களும் வெவ்வேறு பயன்றாக்கூடும்.

அக்கினிகாரியத்தில் குண்ட சம்ஸ்காரம், அக்கினிநியாசம், சுருக்குச் சுருவநியாசம். ஆஜ்ய சம்ஸ்காரம், மந்திர தீபனம் முதலியவை நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. மந்திராதிகள் தியானங்கள் விசேஷ உரையில் காட்டப்பட்டவை கிரியா பாகத்தால் அடையும் பலத்தை விகசிப்படுத்துகின்றன. காரணகமம், அகோர சிவாசாரியர் பத்ததி போஜசம்பு பத்ததி ஆதிய வற்றை நமது குருக்களவர்கள் தருவித்தருவி ஆராய்ந்து அளித்த இப்பரோபகாரம் மிகவும் பாராட்டற்பாலது. ஸ்தாவீபுலாக நியாயம்பற்றிச் சில காட்டினோம். புத்தகத்தைச் சைவக்குருமார் யாவரும் வாங்கிப் படித்துக்கிரியைகளை அக்கினிகாரியத்தை முறையாகச் செய்து யாவர்க்கும் இன்பவழிகாட்டுவார்கள் என்று நம்புகின்றோம். அனுப்பிய பிரதிக்கு நன்றி உடமையுடையோம், வ. மு. இ.

சமய அறிவுப் போட்டி முடிவுகள்

வழக்கம்பரை சனசமூக நிலையத்தினர் சமீபத்தில் மாணவர்களுக்கிடையல் நடாத்திய சமய அறிவுப் போட்டி முடிவுகள் பின்வருமாறு: இப்போட்டியில் 2000-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர் என நிலையச் செயலாளர் திரு. க. வாமதேவன் அறியத்தகு கிறார்.

முதலாம் பரிசு:

1. செல்வி, நவமணிதேவி முருகேசு, (தொல்புரம் மத்திய சனசமூக நிலைய வாசிக சாலை)

2. செல்வன், நா. சபாரத்தினம், ஆலயவீதி, சங்காலை. இரண்டாம் பரிசு:

1. செல்வி. இ. ஈஸ்வரி, வீக்கினேஸ்வரவித்தியாசாலை, தொல்புரம்.

2. செல்வன், நா. சபாரத்தினம், ஆலயவீதி, சங்காலை. இரண்டாம் பரிசு:

1. சி. ஆனந்தன், வீக்கினேஸ்வர வித்தியாசாலை, தொல்புரம்.

2. க. திரவியம், சங்காலை, பாராட்டுக்குரியவை:

1. செல்வி. ஜெயந்தி கனகசபை, கிருஷ்ணன் கோவிலடி, பொன்னுலை.

2. செல்வி ந. தவமணி, குளத்தடி ஒழுங்கை, சங்காலை.

3. செல்வி சி. லலிதாமணி, வீக்கினேஸ்வரவித்தியாசாலை, தொல்புரம்.

4. செல்வி சி. மங்கையர்க்கரசி, வீக்கினேஸ்வர வித்தியாசாலை, தொல்புரம்.

5. செல்வன் இ. பரமேஸ்வரன், கட்டுடை, மானிப்பாய்.

6. செல்வன் வே. கதிர்மலை, நரி வாய்க்கால், மானிப்பாய்.

கும்பாசி அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூட்டாதி குடும்பத்தில் தவறான விளக்கங்கள், தொழிலில் தொல்லை, ஊதியம் உண்டு.

மீனாசி பூட்டாதி 4, உத்தரட்டாதி ரேவதி. 1, 2, 3ம் பாதம்

நல்ல காலம். தடைகள் நீங்கும், சுகம்குறையும், உட்பகை வர்களால் துன்பம்.

கோணேச மலையைப் புனித நகராக்கத் தடை

திருக்கோணமலையிலுள்ள பிரெட்ரிக் கோட்டைக்குள்ளேயே கோணேசர் ஆலயமும் 'அருள் மலையும்' இருக்கின்றன. கோணேசர் கோயிலில் இருந்து அருள்மலை நூறு அடி தூரத்திற்குள்ளேயே அமைந்திருக்கிறது. இவ்விடத்தில் திருமலைப் பிரதேசத்தின் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வணங்குகிறார்கள்.

இந்த அருள்மலைப் பிரதேசத்தில் இலங்கைக்கடற்படையினருக்குச் சொந்த மென அண்மையில் அங்கு வந்திருக்கும் கடற்படை அதிகாரி உரிமை கொண்டாடி கோணேசர் ஆலயப் பிரதேசமான பிரெட்ரிக் கோட்டையைப் புனித நகரமாக்க அவ்வூர்ச் சைவமக்கள் செய்யும் முயற்சிக்குத் தடை விளைக்கின்றனராம்.

யாழ்ப்பாணம்

ஐக்கிய இலாப நிதி

1918-ம் ஆ ஸ்தாபிதமானது

100 ரூபா விசுதமான 5000 பங்குகள் பங்குப்பணங்கட்டுமுறை.

மாசமொன்றுக்கு 1 ரூபா விசுதமாக 80 மாச வலத்திற்கு மாசந்தோறும் கட்டப்படவேண்டியது. குறித்த காலமுடிவில் பங்கொன்றுக்கு ரூபா 100 திருப்பிக் கொடுக்கப்படும். பங்குகள் எந்த நேரமும் வாங்கலாம்.

சேமிப்புப் பற்று வரவு.

எச்சரிசி சராசரி 500 ரூபாவுக்குக் குறையாமல் இருக்குமானால் ஒருவிசுத வட்டியுடன் சேமிப்புப் பற்று வரவு செய்யலாம்.

தவணை வரையறுக்கப்பட்ட க்ஷேமப் பணம் க்ஷேமப்பணம் 12 மாசம், 36 மாசம் என்னும் காலங்கள் வரையறுத்து ஏற்படும்வட்டியும் முறையே 6 விசுதமும் 8 விசுத முமாகக் கொடுக்கப்படும்.

கடன்

நகைகள் ஈடு வைத்துக்கொண்டு கடன் கொடுக்கப்படும். முதலையும் பாகம் பாகமாகக் கொடுக்கலாம்.

இன்னும் வேண்டிய விபரங்களை
என் முலமாக அறிந்து கொள்ளலாம்.

S. கனகசபை
சிருப்பார்.

Std. 14.

கோட்டு விற்பனவு விளம்பரம்

சரசாலை தெற்கு, சாவகச்சேரி கைலாயர் தம்பையா -வழக்காளி.

வழக்கு இல: MB 5071

எதிராக

புத்தூர் கிழக்கு

1. கார்த்திகேசு செல்லத்தரை

2. செல்லத்தரை பெண் சிவபாகசியம்

-எதிராளிகள்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB 5071-ம் இலக்க வழக்கில் எனக்குக் கிடைத்த கோட்டுக்கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணி 1964ம் வருடம் கார்த்திகை மாதம் 21-ந் திகதி (21-11-64) சனிக்கிழமை காலை 10-30 மணி தொடக்கம் அந்தக்காணிக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்பட்டது.

தீர்வைத்தொகை: ரூபா 926-45 சதமும் 13-9-62 தொடக்கம் 14-2-63 வரைக்கும் ரூபா 750க்கு 10 வீத வட்டியும் அதன்பின் முழுத் தீர்வைத் தொகைக்கும் பணம் முற்றாக இறுபடும்வரைக்கும் 5 வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபா 205-75 சதமும். இவற்றில் ரூபா 225/- 19-5-1963 ஆம் ரூபா 700-00. 12-2-64 ஆம் கோட்டுச் செலவில் ரூபா 75-ம் கட்டப்பட்டுள்ளது, காணி விபரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப் பகுதி புத்தூர் கோயிற்பற்று புத்தூர் தெற்குஇறை, "வரிக்காவ புரை" நெற்பரப்பு 22½, எல்லை கிழக்கு மாணிக்கவாசகர் கைம் பெண் தங்கம்மாவின் ஆதனம். வடக்கு T. ராமநாதபிள்ளையின் உரிமையாளருக்கும் மற்றையோருக்குமுரிய ஆதனம். மேற்கு சரவணமுத்து கந்தையாவுக்கும் மற்றையோருக்குமுரிய ஆதனம். இத டங்கலும்.

இக்காணி K 110/29 ல் பதியப்பட்டது.

செ. பாண்டித்துரை கொமிஷனரும் விலைமதிப்பாளரும் உத்தரவுபெற்ற ஏலதாரரும், தபாற்கந்தோரடி, நவாலி, மாணிப்பாய், 12-10-64. M 187 16-10-64.

கோட்டு விற்பனவு விளம்பரம்

அளவெட்டி, முருகேசர் கணபதிப்பிள்ளை -வழக்காளி

இல. MB: 4599

எதிராக

மாகியப்பட்டி.

சீனியர் அழகர்நணம்

-எதிராளி

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB-4599-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும் 2 துண்டு காண்களை 1964-ம் ஆண்டு கார்த்திகைமீ 14-ம் சனிக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் அந்தந்தக் காணிகளுக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் விற்கப்படும்.

தீர்வைத்தொகை:-முதல்வட்டி ரூபாய் 2608-ம். 6-2-1962 தொடக்கம் 26-6-1962 வரைக்கும் ரூபாய் 1500-க்கு 9 வீத வட்டியும் அதன்பின் முழுத் தொகைக்கும் இறுக்கும் வரை 5 வீத வட்டியும் கோட்டுச்செலவு ரூபாய் 191/87½ சதம். இதில் ரூபாய் 2000 கொடுப்பட்டுள்ளது.

ஆதன விபரம்:

1. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் மேற்குப்பகுதி பண்டத்தரிப்புக் கோயிற்பற்று மாகியப்பட்டி இறை "அளக்காய் சீமாவுப் கோப்பாய் சீமாவும் நிற்சிங்கராயன் வளவும்" சில. பர. (45) பத்தினும் செய்யிர் வாட்பயிர்களும், பண்களும், வடக்கெல்லை யிலிருக்கும் கிணற்றில் இதற்குரிய மூன்றில் ஒரு பங்கும் வழவாய்க்கால் பாவிப்புரித்தம் எல்லை கிழக்கு தர்மமடத்துக்குரிய ஆதனமும், எதிராளிகளைய ஆதனமும், வடக்கு ரேட்டும் எதிரிக்குரிய ஆதனமும், மேற்கு முருகன் ஆறுமுகத்துக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம், தெற்கு ஒழுங்கை.

2. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் வடக்குப்பகுதி மல்லாகம் கோயிற்பற்று அளவெட்டி இறை "தீரை" சில. பரப்பு 20 குளி 15 எல்லை கிழக்கு கதரசு பெண்தங்கம்மாவின் ஆதனம், வடக்கு சுப்பர் சபாபதிக்குமேற்பெருக்கு முரிய ஆதனம், மேற்கு சின்னத்தம்பி ஆகம்பெண் நாகாததைக்கும் சுப்பர் சின்னத்தம்பிக்கும் பங்காளருக்கு முரிய ஆதனம், தெற்கு மாகியப்பட்டி கிராம எல்லை, இதில் சொரியலாய் நாலில் ஒரு பங்கு.

நீ. அன்ரணிப்பிள்ளை
கொமிஷனரும் விலைமதிப்பாளரும் 261 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். M 186. 16-10-64.

நான் ஏன் தாவர

(3-ம் பக்கத் தொடர்ச்சி)

போஷணத் திரவத்தில் போட்டு வளர்த்தார். அப்போதைக்கப்போது உண்டாகும் கழிவுப்பொருட்களை நீக்குவதற்கும், தேவையான போது போஷணத்திரவத்தைச் சேர்க்கவும் தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இது ஒரு வெற்றிகரமான சோதனை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்தக் கோழிக்கு ஒரு சின் இருதயத்தின் ஒரு பகுதி 1913-ம் ஆண்டிலிருந்து 1947-ம் ஆண்டுமட்டும் உயிருடன் வைக்கப்பட்டிருந்தது. முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப்பின் அதைக் கீழே கொட்டிவிட்டார்கள். இதற்கிடையில் டாக்டர் அலெக்ஸ் காரல் இறந்துபோனார். வைத்திருந்தால் அத்துண்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உயிருடன் இருந்திருக்குமோ? யார் கண்டது? அதன் உயிர் போஷணத் திரவத்தையும், கழிவு நீக்குதலையுமே சார்ந்துள்ளது என்பதை அவர் சந்தேகமற நிரூபித்து விட்டார். எனவே தமது உடலிலுள்ள கணங்களுக்குப் போஷண சேரும்படியாகவும், உண்டாகும் கழிவுப் பொருட்கள் நீக்கப்படும்படியாகவும், ஒரு ஏற்பாட்டைச் செய்த விட்டால், நமது வாழ்வு நாட்களுக்கு ஒரு வரம்பு கட்ட முடியுமா? ஆனால் கழிவு நீர் தங்கிப் போகுமானால், உயிருக்கு ஆபத்துத்தான்.

கடினமான வேலை வெகு நேரம் செய்ய வேண்டுமென்றால், புலால் அவசியம் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மை இதுவல்ல என்று காட்ட சில உதாரணங்களைப்பார்ப்போம்.

ஏல் சர்வகலாசாலைப் பேராசிரியர் டாக்டர் இர்விங் பிஷ்யர், சைவச்சாப்பாடு உண்ணும் பந்தய வீரர்களுக்குப் புலால் உண்ணும் பந்தய வீரர்களைக் காட்டிலும் அதிகமான சகிப்புத்தன்மை இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார். -தொடரும்.

விற்பனவு விளம்பரம்

பருத்தித்தறை டிஸ்திரிக்ட்கோட்டில் புலோலி கிழக்கு, ஆறுமுகம் சின்னத்தம்பி -வழக்காளி

இல: 7032

எதிராக

1. பருத்தித்தறை, சின்னவி நாதன் தம்பிப்பிள்ளை கைம் பெண் செல்லமாணிக்கம்

2. ஷையர் தம்பிப்பிள்ளை நவரத்தினராசா -எதிரிகள்.

மேற்குறித்த இலக்க வழக்கில் தீர்ந்த தீர்வைப்படியும், எனக்குக் குறித்த கோட்டால் அனுப்பப்பட்ட கொம்மியன் அதிகாரப்படியும் இதன் கீழ் விபரிக்கப்படும் ஆதனம் 1964-ம் ஆண்டு கார்த்திகைமீ 14-ம் சனிக்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் குறித்த காணி யிடமாகவிருந்து என்னால் பிரசித்த ஏலத்தில் விற்கப்பட்டது.

ஆதன விபரம்:

1. வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வடமராட்சிப் பகுதி பருத்தித்தறைக் கோயிற்பற்று, புலோலி மேற்கு வென்றி பாருதேவன் குறிச்சியறை "உலத்தேவன் சீமா" சில. பர. 4 கோம்பை கலட்டி சில. பர. 26½. இப்பிரிவுகளில் கிழக்குப்புறமாக ஆட்சிப்படி சில. பர. 5 குளி 3-ல் தெற்கரைவாசிக்கு சில. பர. 2 குளி 9½, எல்லை கிழக்கும் தெற்கும் ஒழுங்கை, வடக்கு சுப்பையா பெண் சிவபாகசியத்துக்குடையவாதனம், மேற்கு சுப்பிரமணியம் பெண் தங்கரத்தினத்துக்குடையவாதனம், இவ்வெல்லைக்குட்பட்ட நிலம், பண்கள், வேம்புகள் மற்றும் பாவும்.

2. பருத்தித்தறை சிவப்பாருதேவன் குறிச்சியறை "பத்தானை" இதற்குப் பருத்தித்தறை டிஸ்திரிக்ட்கோட்டின் 4730-ம் இலக்கப் பிரிவிடல் வழக்குக் கடைசிக்கிழிவையுடன் அணைக்கப்பட்டதும், உலாந்தா மேஸ்தர் வே. சீவரத்தினத்தால் 1955-ம் ஆண்டு சித்திரைமீ 27-ல் 1491-ம் இலக்கத்தில் விந்தாரிக்கப்பட்டதுமான படத்தின்படி சில. பர. 3 குளி 8 30/32. இதில் குறித்த படத்தில் 1-ம் நம்பர் துண்டுக்குக் குளி 13 51/64. எல்லை கிழக்கு குறித்த படத்தில் 2-ம், 3-ம் நம்பர் துண்டுகள், வடக்கு சிவபுண்ணியர் முத்துக்குமாருவுக்குடையவாதனம், மேற்கு வல்லிபுரம் கைம்பெண் சின்னத்தங்கத்துக்குடையவாதனம், தெற்கு ஒழுங்கை. இவ்வெல்லைக்குட்பட்ட நிலம் மற்றும் துண்டுக்குச் சேர்ந்தவைகள் அனைதும் 3-ம் நம்பர் துண்டில் அரைவாசியும், 6-ம் நம்பர் துண்டிலிதற்குரிய பங்கும்,

தூட்சித்தொகை: 4-5-61-ல் கொடுத்த தொகை:

மிசுதி	3811-00
இதில் முதல் ரூபா 3750-க்கு 11-5-61 தொடக்கம் தீர்வைத்திகதி 18-1-62 வரையும் 10 வீத வட்டி	226-55
மொத்தம்	4037-55
இதற்கு 18-1-62 தொடக்கம் 30-4-64 வரை வட்டி	462-61
மொத்தம்	4500-16
80-4-64-ல் கொடுபட்ட தொகை	500-00
மிசுதி	4000-16
இதற்கு 30-4-64 தொடக்கம் 30-8-64 வரையும் 5 வீத வட்டி	66-66
மொத்தம்	4066-82

இன்னும் கோட்டுச் செலவும், இறுபடும் வரைக்கும் 5 வீத வட்டியும்,

ஆ. சபாத்தினம்,
Commissioner of Sale
M, 184 16-10-64.

கோட்டு விற்பனவு விளம்பரம்

ஆவரங்கால்

ஆவரங்கால் பலநோக்குக்கூட்டுவுச் சங்கம் லீட், (முன் ஆவரங்கால் வலிகாமம் கிழக்கு ஐக்கிய விளைபொருள் உற்பத்தி விற்பனவு சங்கம் என்ற பெயரில் இயங்கியது) வழக்காளி வழக்கு இல M. B. 5523

எதிராக

புத்தூர்கிழக்கு சிதம்பரப்பிள்ளை -வேலாயுதப்பிள்ளை கைம்பெண் நல்லபிள்ளை -எதிராளி.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB 5823-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணி 1964ம் வருடம் கார்த்திகை மாதம் 28-ந் திகதி (28-11-64) சனிக்கிழமை காலை 10-30 மணி தொடக்கம் அந்தக்காணிக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்பட்டது.

தீர்வைத்தொகை: ரூபா 651-ம் 2-7-63 தொடக்கம் 30-1-64 வரைக்கும் ரூபா 613-க்கு 4 வீத வட்டியும், அதன்பின் முழுத் தீர்வைத்தொகைக்கும் பணம் முற்றாக இறுபடும்வரைக்கும் 5 வீத வட்டியும் கோட்டுச்செலவு ரூபா 148-55 சதமும்.

காணி விபரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப் பகுதி புத்தூர்கோயிற்பற்று புத்தூர்கிழக்குஇறை "பங்குவாலோகை" சிலப்பரப்பு 5 வீடுகளும், செய்யிர் வான்பயிர்களும், செய்யிர் வான்பயிர்களும் கைம் பெண் மாறிமுத்துவுக்கும்

கோட்டு விற்பனவு விளம்பரம்

ஆவரங்கால்

ஆவரங்கால் பலநோக்குக்கூட்டுவுச் சங்கம் லீட், (முன் ஆவரங்கால் வலிகாமம் கிழக்கு ஐக்கிய விளைபொருள் உற்பத்தி விற்பனவு சங்கம் என்ற பெயரில் இயங்கியது) வழக்காளி வழக்கு இல M. B. 5523

எதிராக

புத்தூர்கிழக்கு சிதம்பரப்பிள்ளை -வேலாயுதப்பிள்ளை கைம்பெண் நல்லபிள்ளை -எதிராளி.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB 5823-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணி 1964ம் வருடம் கார்த்திகை மாதம் 28-ந் திகதி (28-11-64) சனிக்கிழமை காலை 10-30 மணி தொடக்கம் அந்தக்காணிக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்பட்டது.

தீர்வைத்தொகை: ரூபா 651-ம் 2-7-63 தொடக்கம் 30-1-64 வரைக்கும் ரூபா 613-க்கு 4 வீத வட்டியும், அதன்பின் முழுத் தீர்வைத்தொகைக்கும் பணம் முற்றாக இறுபடும்வரைக்கும் 5 வீத வட்டியும் கோட்டுச்செலவு ரூபா 148-55 சதமும்.

காணி விபரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப் பகுதி புத்தூர்கோயிற்பற்று புத்தூர்கிழக்குஇறை "பங்குவாலோகை" சிலப்பரப்பு 5 வீடுகளும், செய்யிர் வான்பயிர்களும், செய்யிர் வான்பயிர்களும் கைம் பெண் மாறிமுத்துவுக்கும்

கோட்டு விற்பனவு விளம்பரம்

ஆவரங்கால்

ஆவரங்கால் பலநோக்குக்கூட்டுவுச் சங்கம் லீட், (முன் ஆவரங்கால் வலிகாமம் கிழக்கு ஐக்கிய விளைபொருள் உற்பத்தி விற்பனவு சங்கம் என்ற பெயரில் இயங்கியது) வழக்காளி வழக்கு இல M. B. 5523

எதிராக

புத்தூர்கிழக்கு சிதம்பரப்பிள்ளை -வேலாயுதப்பிள்ளை கைம்பெண் நல்லபிள்ளை -எதிராளி.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB 5823-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணி 1964ம் வருடம் கார்த்திகை மாதம் 28-ந் திகதி (28-11-64) சனிக்கிழமை காலை 10-30 மணி தொடக்கம் அந்தக்காணிக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்பட்டது.

தீர்வைத்தொகை: ரூபா 651-ம் 2-7-63 தொடக்கம் 30-1-64 வரைக்கும் ரூபா 613-க்கு 4 வீத வட்டியும், அதன்பின் முழுத் தீர்வைத்தொகைக்கும் பணம் முற்றாக இறுபடும்வரைக்கும் 5 வீத வட்டியும் கோட்டுச்செலவு ரூபா 148-55 சதமும்.

காணி விபரம்

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப் பகுதி புத்தூர்கோயிற்பற்று புத்தூர்கிழக்குஇறை "பங்குவாலோகை" சிலப்பரப்பு 5 வீடுகளும், செய்யிர் வான்பயிர்களும், செய்யிர் வான்பயிர்களும் கைம் பெண் மாறிமுத்துவுக்கும்

கோட்டு விற்பனவு விளம்பரம்

இல. MB/3655

சிறுப்பட்டி, கூட்டுறவு கமத் தொழில் உற்பத்தி விற்பனவுச் சங்கம், (பதிவிலக்கம், J/1234) சங்கத்துக்காக ஏற்படுபவர்கள் முறையே தலைவரும், காரிய தரிசியுமான வல்லிபுரம் மாணிக்கமும், ஆறுமுகம் பொன்னையாவும் -வழக்காளிகள்

எதிராக

சிறுப்பட்டி

1. கனகசபை பொன்னையாவும் பெண்

2. இராசமணியும்

-எதிராளிகள்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB/3655-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும்

பங்காளருக்குமுரிய ஆதனம். வடக்கு நல்லதம்பி பெண் சின்னாச்சிக்குப் பங்காளருக்குமுரிய ஆதனம். மேற்கு சின்னத்தம்பிபெண் நாகர்மாவுக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். தெற்கு கந்தையாகைம்பெண் வள்ளிப்பிள்ளைக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். இவற்றில் மேற்கிலும் கிழக்கிலுமுள்ள வீடுகள் பிரதீக்கலாக. இட டக்கலும்.

செ. பாண்டித்துரை கொமிஷனர், விலைமதிப்பாளர், உத்தரவுபெற்ற ஏலதாரர், தபாற்கந்தோரடி, நவாலி, மாணிப்பாய், 12-10-64. M 188 16-10-64

கோட்டு விற்பனவு விளம்பரம்

ஆவரங்கால்

ஆவரங்கால் பலநோக்குக்கூட்டுவுச் சங்கம் லீட், (முன் ஆவரங்கால் வலிகாமம் கிழக்கு ஐக்கிய விளைபொருள் உற்பத்தி விற்பனவு சங்கம் என்ற பெயரில் இயங்கியது) வழக்காளி வழக்கு இல M. B. 5523

எதிராக

புத்தூர்கிழக்கு சிதம்பரப்பிள்ளை -வேலாயுதப்பிள்ளை கைம்பெண் நல்லபிள்ளை -எதிராளி.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB 5823-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி பின்னால் விபரிக்கப்படும் ஒரு துண்டுக் காணி 1964ம் வருடம் கார்த்திகை மாதம் 28-ந் திகதி (28-11-64) சனிக்கிழமை காலை 10-30 மணி தொடக்கம் அந்தக்காணிக்குள் நின்று பிரசித்த ஏலத்தில் என்னால் விற்கப்பட்டது.

தீர்வைத்தொகை:-முதல்வட்டி ரூபாய் 1942-ம், 27-9-60 தொடக்கம் 1-9-61 வரைக்கும் ரூபாய் 1650-க்கு 4 வீத வட்டியும் அதன்பின் முழுத்தொகைக்கும் இறுக்கும்வரை 5வீத வட்டியும் கோட்டுச் செலவு ரூபாய் 197/70-ம். இன்னும் 6 ரூபா முத்திரையும் தீர்வைத்தொகையில் ரூபா 600/- இறுபட்டது.

ஆதன விபரம்:

வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட் வலிகாமம் கிழக்குப் பகுதி புத்தூர் கோயிற்பற்று, சிறுப்பட்டி இறை "மோளியன் தம்பன்" பர சில. இலா. 33. எல்லை கிழக்கு நன்னித்தம்பி வீசுவலிங்கத்தினதும் செல்வப்பா கைம்பெண் பாறுபதியினதும் ஆதனம், வடக்கு எதர்மனசிங்கத்தின் உரிமையாளரின் காணி, மேற்கு கனகர் சின்னத்தம்பியின் ஆதனம், தெற்கு சுப்பிரமணிய கனகசபையினதும் நன்னித்தம்பி வீசுவலிங்கத்தினதும் ஆதனம் இட டங்கலும், பதவு K 199/281.

அ வெற்றிவேலு,
கொமிஷனர்.

கோட்டு விற்பனவு விளம்பரம்

இல. MB/3655

சிறுப்பட்டி, கூட்டுறவு கமத் தொழில் உற்பத்தி விற்பனவுச் சங்கம், (பதிவிலக்கம், J/1234) சங்கத்துக்காக ஏற்படுபவர்கள் முறையே தலைவரும், காரிய தரிசியுமான வல்லிபுரம் மாணிக்கமும், ஆறுமுகம் பொன்னையாவும் -வழக்காளிகள்

எதிராக

சிறுப்பட்டி

1. கனகசபை பொன்னையாவும் பெண்

2. இராசமணியும்

-எதிராளிகள்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB/3655-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும்

பங்காளருக்குமுரிய ஆதனம். வடக்கு நல்லதம்பி பெண் சின்னாச்சிக்குப் பங்காளருக்குமுரிய ஆதனம். மேற்கு சின்னத்தம்பிபெண் நாகர்மாவுக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். தெற்கு கந்தையாகைம்பெண் வள்ளிப்பிள்ளைக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். இவற்றில் மேற்கிலும் கிழக்கிலுமுள்ள வீடுகள் பிரதீக்கலாக. இட டக்கலும்.

செ. பாண்டித்துரை கொமிஷனர், விலைமதிப்பாளர், உத்தரவுபெற்ற ஏலதாரர், தபாற்கந்தோரடி, நவாலி, மாணிப்பாய், 12-10-64. M 188 16-10-64

கோட்டு விற்பனவு விளம்பரம்

இல. MB/3655

சிறுப்பட்டி, கூட்டுறவு கமத் தொழில் உற்பத்தி விற்பனவுச் சங்கம், (பதிவிலக்கம், J/1234) சங்கத்துக்காக ஏற்படுபவர்கள் முறையே தலைவரும், காரிய தரிசியுமான வல்லிபுரம் மாணிக்கமும், ஆறுமுகம் பொன்னையாவும் -வழக்காளிகள்

எதிராக

சிறுப்பட்டி

1. கனகசபை பொன்னையாவும் பெண்

2. இராசமணியும்

-எதிராளிகள்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக்ட்கோட்டின் MB/3655-ம் இலக்க வழக்கில் எனக்குக்கிடைத்த கோட்டுக் கட்டளைப்படி, பின்னால் விபரிக்கப்படும்

பங்காளருக்குமுரிய ஆதனம். வடக்கு நல்லதம்பி பெண் சின்னாச்சிக்குப் பங்காளருக்குமுரிய ஆதனம். மேற்கு சின்னத்தம்பிபெண் நாகர்மாவுக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். தெற்கு கந்தையாகைம்பெண் வள்ளிப்பிள்ளைக்கும் பங்காளருக்குமுரிய ஆதனம். இவற்றில் மேற்கிலும் கிழக்கிலுமுள்ள வீடுகள் பிரதீக்கலாக. இட டக்கலும்.

செ. பாண்டித்துரை கொமிஷனர், விலைமதிப்பாளர், உத்தரவுபெற்ற ஏலதாரர், தபாற்கந்தோரடி, நவாலி, மாணிப்பாய், 12-10-64. M 188 16-10-64

மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ் செய்வாரிற் றலை.

யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையாருக்காக, வண்ணார்பண்ணை காங்கேசன்துறை வீதி 450-ம் இலக்கத்திலுள்ள, சைவப்பிரகாச யந்திரசாலையில், யாழ்ப்பாணம் பிரவணவீதி 2-ம் ஒழுங்கை 2-ம் இலக்கத்தில்வசிக்கும் திரு. ஐயம்பிள்ளை சின்னத்துரை அவர்களால் 16-10-1964 வெள்ளிக்கிழமை அச்சிட்டு வெளியிடப்பெற்றது.